



Sundram Fasteners Limited

Email: investorshelpdesk@sfl.co.in

REGISTERED & CORPORATE OFFICE
98-A, VII FLOOR
DR. RADHAKRISHNAN SALAI,
MYLAPORE, CHENNAI - 600 004, INDIA
TELEPHONE : +91 - 44 - 28478500
PAN : AAACS8779D
CIN : L35999TN1962PLC004943
WEBSITE : www.sundram.com

July 18, 2024

National Stock Exchange of India Limited

Scrip Symbol - SUNDRMFAST

Exchange Plaza, 5th Floor,
Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex,
Bandra (East),
Mumbai - 400 051

By NEAPS

BSE Limited

Scrip Code - 500403

Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street, Fort, Mumbai - 400 001

By Listing Centre

Dear Sir / Madam,

Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 – Publication of newspaper advertisement on 61st Annual General Meeting

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith a copy of the newspaper advertisements published in Business Standard (English) and Makkal Kural (Tamil) on July 18, 2024 with respect to the 61st Annual General Meeting (Information on remote e-voting / e-voting and dispatch of annual reports by e-mail) scheduled to be held on **Friday, August 9, 2024** at 10:00 A.M. IST through Video Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM').

Thanking you,

Yours truly,
For SUNDRAM FASTENERS LIMITED

G Anand Babu

Senior Manager-Finance & Company Secretary

एसजेवीएन लिमिटेड SJVN Limited
(A Joint Venture of Govt. of India & Govt. of H.P.)
A Mini Ratna & Schedule 'A' PSU
CIN: L40101HP1988GO1008409

Notice Inviting Expression of Interest (EOI)

SJVN Limited has been designated as a Scheme Implementation Partner vide D.O. No. 318/5/2024-GCRT dated 11.05.2024 issued by Ministry of New and Renewable Energy, Govt of India. SJVN Limited hereby invites ONLINE bids from the eligible bidders for "Empanelment of Vendors for Design, Supply, Installation, Testing and Commissioning including Warranty, Comprehensive Operation & Maintenance of Grid Connected Rooftop Solar Power Projects (without battery storage) on Government Buildings of Union Ministries / Departments and States (Himachal Pradesh, Punjab and Arunachal Pradesh) allocated to SJVN spread in all over India under PM Surya Ghar: Muft Bijli Yojana". The Request for Expression of Interest (EOI) shall be published shortly and the same will be available for download from the websites www.sjvn.nic.in, www.eprocure.gov.in and the e-tendering Portal <https://www.bharat-electricstender.com>. The Bid is to be submitted ONLINE on the e-tendering Portal <https://www.bharat-electricstender.com>. The prospective bidders are requested to remain updated through above mentioned websites for any clarification or notification concerned with this EOI including the publishing of EOI Documents, as no further information will be published in respect of this EOI through any other media.

Dy. General Manager(RTS)
6th Floor, Tower-1, NBCC Office Complex,
East Kirti Nagar New Delhi-110023
Ph.- 011-61901906/61901953

Our Shared Vision: 25000 MW by 2030; 50000 MW by 2040

GRAPHITE INDIA LIMITED
CIN : L10101WB1974PLC094602
Regd. Office: 31, Chowringhee Road, Kolkata 700016
Phone No. : 91334002 9600, Fax No. : 9133 2249 6420
Email: corp_secy@graphiteindia.com
Website: www.graphiteindia.com

NOTICE TO SHAREHOLDERS
Sub: Transfer of Equity Shares of the Company in respect of which dividend has not been claimed for seven consecutive years to Investor Education and Protection Fund (IEPF) Authority

Shareholders are hereby informed that pursuant to the provisions of Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules") the dividend declared at the 42nd Annual General Meeting of the Company held on August 4, 2017, for the financial year 2016-17, which remains unclaimed for a period of seven years will be credited to the IEPF on or after September 7, 2024. Further, the corresponding shares on which dividend was unclaimed for seven consecutive years will also be transferred as per the procedure set out in the Rules.

In compliance to the Rules, the Company has communicated individually to the concerned shareholders and the detail of such shares liable to be transferred to IEPF are also made available on your website. Shareholders concerned may refer to the web-link: http://www.graphiteindia.com/View/investor_relation.aspx to verify the detail of their unclaimed dividend and the shares liable to be transferred.

Concerned shareholder holding shares in physical form and whose share are liable to be transferred to IEPF, may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of original held by them for the purpose of transfer of shares to IEPF and upon such issue, the Company shall inform the depository by way of corporate action to convert the duplicate share certificate into DEMAT form and transfer in favour of IEPF. The original share certificate (s) which are registered in the name of original shareholder will stand automatically cancelled and be deemed non-negotiable. Concerned shareholders holding shares in dematerialised form may note that the Company shall inform the depository by way of corporate action for transfer of shares in favour of the DEMAT account of the IEPF.

In case the Company does not receive any communication from the concerned shareholders on or before August 23, 2024, the Company with a view to adhering with the requirements of the Rules, will transfer the dividend to the IEPF after due date i.e. September 7, 2024. The corresponding shares on which dividend is unclaimed for seven consecutive years shall also be transferred without any further notice.

Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to IEPF. Shareholders may claim the dividend and corresponding shares transferred to IEPF including all benefits accruing on such shares, if any from the IEPF authorities after following the procedure prescribed in the Rules.

For any queries on the above matter, Shareholders are requested to contact the Company's Registrar and Share Transfer Agents, M/s Link Intime India Private Limited, C101, 247 Park, LBS Marg, Vikhroli West, Mumbai 400 083. Contact No 022-4918 6000, email : rant.helpdesk@linkintime.co.in

For Graphite India Limited
S Marda
Company Secretary
Place : Kolkata
Date : 16.07.2024

आरईसी लिमिटेड | REC Limited
(भारत सरकार का महारत्न उद्यम) (A Maharatna Government of India Enterprise)
Regd. Office: Core-4, SCOPE Complex, 7 Lodi Road, New Delhi-110003
Corporate Office: REC World Headquarters, Plot No. I-4, Near IFCCO Chowk Metro Station, Sector-29, Gurugram-120001 (Haryana)
Tel.: +91-124-4441300 | Website: www.recindia.nic.in
CIN: L40101DL1969GO1005905 | GST: 06AAAAR4512R323

NOTICE FOR TRANSFER OF UNPAID DIVIDENDS/EQUITY SHARES TO IEPF AUTHORITY

Attention: Shareholders of REC Limited

Notice be and is hereby given that pursuant to the provisions of Section 124(6) of the Companies Act, 2013 ("the Act") read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("Rules") and amendments made thereto, the dividends which remained unclaimed for seven years will be credited to the Investor Education and Protection Fund ("IEPF") and thereafter corresponding shares on which dividends were unclaimed for seven consecutive years will also be transferred to the IEPF.

Accordingly, individual communications have already been sent by REC Limited ("the Company") at the latest available addresses of the concerned shareholders, requesting them to claim dividend amounts which have remained unpaid/unclaimed consecutively for a period of seven years, as per the details mentioned below:-

Particulars	Date of declaration	Last date for claiming dividend	Timeline for transfer of unclaimed dividend amount and shares to IEPF Authority
Final dividend 2016-17	September 21, 2017	October 23, 2024	On or before November 23, 2024
Interim dividend 2017-18	February 6, 2018	March 11, 2025	On or before April 11, 2025

The details of such shareholders are also available on the website of the Company at <https://recindia.nic.in/iepf-details>. In view of the same, such shareholders are requested to claim their unclaimed/unpaid dividends amounts and accordingly forward the requisite documents to Registrar and Share Transfer Agent (R&TA) of the Company viz. Alankit Assignments Limited (Unit: REC Limited), 205-208, Anarkali Complex, Jhandewalan Extension, New Delhi - 110055, Email: virenders@alankit.com, Contact: 011-42541234 | 011-42541954 OR Contact the Company at Tel. No.: 01242715476, Email: complianceofficer@recindia.com, to claim the unclaimed dividend amount(s).

In case, requisite documents from the concerned shareholders are not received on or before October 23, 2024 (in case of Final Dividend 2016-17) and March 11, 2025 (in case of Interim Dividend 2017-18), the equity shares along with the unpaid dividend amounts, having completed seven years, shall be transferred to IEPF Authority, without any further notice. No claim shall lie against the Company in respect of unclaimed dividend amounts and equity share(s) transferred to IEPF pursuant to the said Rules. However, the unclaimed dividend amounts and corresponding shares transferred to the IEPF Authority including all benefit(s) accruing on such shares, if any, can be claimed back after following the procedure prescribed in the IEPF Rules. Further, shareholders holding equity shares in physical form are advised to update KYC and other requisite documents in the prescribed forms available on the website of the Company at "<https://recindia.nic.in/forms>".

For REC Limited
Sd/-
(J. S. Amitabh)
Executive Director & Company Secretary

Date: July 18, 2024
Place: Gurugram
Energing and empowering India since 1969

EICHER
EICHER MOTORS LIMITED
CIN: L34102DL1982PLC129877
Regd. Office: 3rd Floor-Select Citywalk, A-3 District Centre, Saket, New Delhi - 110017
Telephone: +91 11 41095173
Corp. Office: #96, Sector 32, Gurugram - 122001, Haryana
Telephone: +91 124 4445070
Email: investors@eichermotors.com, Website: www.eichermotors.com

Notice for Loss of Share Certificates

Notice is hereby given that the following Share Certificate(s) of Eicher Motors Limited ("the Company") have been reported as lost/misplaced/stolen by the below mentioned registered holder(s) and they have applied to the Company for issue of duplicate share certificate(s).

Name of Shareholder	Folio No.	Certificate No.	Distinctive Nos.		No. of shares (Face value Rs.10 each)
			From	To	
Mukesh Kumar Mistri jointly with Sushilaben Mistri	0000664	10664	1064501	1064600	100

Any person who has a claim in respect of the said certificate(s) should lodge his/her claim with all supporting documents with the Company at its registered office address at 3rd Floor, Select Citywalk, A-3 District Centre, Saket, New Delhi 110017. If no valid and legitimate claim is received within 15 days from the date of publication of this notice, the Company will proceed to issue duplicate share certificate(s)/ Letter of Confirmation to the person(s) named above subject to verification of all documents and no further claim would be entertained from any other person(s).

For Eicher Motors Limited
Sd/-
Atul Sharma
Company Secretary & Compliance Officer
Date : 17 July, 2024
Place : New Delhi

TVS Sundram Fasteners Limited
CIN: L35999TN1962PLC004943
Registered office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004
Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510
Email: investorshelpdesk@sfli.co.in | Website: www.sundram.com

NOTICE TO THE MEMBERS CALLING THE SIXTY FIRST ANNUAL GENERAL MEETING, INFORMATION ON REMOTE E-VOTING / E-VOTING

The 61st Annual General Meeting (AGM) of the shareholders of the Company is scheduled to be held on **Friday, August 9, 2024 at 10:00 A.M. IST** through Video Conference (VC) / Other Audio Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 read with the Rules framed thereunder in line with the General Circular No. 09/2023 dated September 25, 2023 read with Circular Nos 14/2020, 17/2020, 20/2020, 22/2020, 33/2020, 39/2020, 02/2021, 10/2021, 21/2021, 02/2022 and 10/2022 dated April 8, 2020, April 13, 2020, May 5, 2020, June 15, 2020, September 28, 2020, January 13, 2021, June 23, 2021, December 14, 2021, May 5, 2022 and December 28, 2022, respectively (collectively referred to as "MCA Circulars") without the physical presence of the Members at a common venue.

Electronic copies of Annual Report including the Notice convening the 61st AGM have been sent to members whose e-mail IDs are already registered with the Company / Depository Participant(s) in terms of MCA Circulars and SEBI Circular dated October 7, 2023. The requirement of sending physical copy of the Notice of the 61st AGM and the Annual Report for the financial year 2023-2024 to the Members have been dispensed with vide MCA Circulars and SEBI Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated October 7, 2023.

The Company is providing the facility to its members holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date, for casting their votes electronically on each item as set forth in the Notice of AGM through the electronic voting system on National Securities Depository Limited (NSDL). The ordinary and special business as set out in the Notice of AGM may be transacted through voting by electronic means.

Members may note the following information:-

Date of completion of dispatch of Annual Report including the Notice convening the 61 st AGM by e-mail.	Wednesday, July 17, 2024
The cut-off date for determining the eligibility to vote through remote e-voting [or] through e-voting system during the 61 st AGM	Friday, August 2, 2024
The remote e-voting shall commence on	Tuesday, August 6, 2024, 9.00 am (Indian Standard Time)
The remote e-voting shall end on / remote e-voting shall not be allowed beyond	Thursday, August 8, 2024, 5.00 pm (Indian Standard Time)

The remote e-voting module shall be disabled by the NSDL after the above-mentioned date and time for voting and once the vote on a resolution is cast by a Member, the Member shall not be allowed to change it subsequently. The Members who have cast their vote by remote e-voting prior to the 61st AGM may participate in the 61st AGM through VC / OAVM facility but shall not be entitled to cast their vote again through the e-voting system during the 61st AGM. The Members participating in the 61st AGM and who had not cast their vote by remote e-voting shall be entitled to cast their vote through e-voting system during the 61st AGM.

The Notice of 61st AGM and the Annual Report for the financial year 2023-2024 has been sent by e-mail to the members whose names appear on the Register of Members / Register of Beneficial Owners maintained by the Depositories as at the close of business hours on July 5, 2024 (Friday).

The Notice of the 61st AGM and the Annual Report for the financial year 2023-2024 is also available on the website of the Company, www.sundram.com, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of NSDL www.evoting.nsdl.com.

Any person, who acquires shares of the Company after dispatch of the notice and the Annual Report by e-mail and becomes a member of the Company as of the cut-off date i.e. August 2, 2024, may obtain the login ID and password by sending an email to Einward@integratedindia.in and evoting@nsdl.co.in by mentioning their Folio No. / DP ID and Client ID No. However, if the member is already registered with NSDL for remote e-voting, then the existing User ID and password can be used for casting the vote.

The Company has appointed Sri K Sriram, Practising Company Secretary as Scrutinizer for the remote e-voting process / e-voting during the 61st AGM.

A person whose name is entered in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e., August 2, 2024 only shall be entitled to avail the facility of remote e-voting / participating in the 61st AGM through VC / OAVM facility and e-voting during the 61st AGM.

In case of any queries related to remote e-voting, the members may refer the frequently asked questions (FAQs) for shareholders and e-voting user manual for shareholders available at the download section of www.evoting.nsdl.com [or] contact NSDL, 4th Floor, 'A' - Wing, Trade World, Karama Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400 013, E-mail - evoting@nsdl.co.in, helpdesk no. 022 4886 7000 [or] the Senior Manager - Finance & Company Secretary at the contact details mentioned above.

For SUNDAM FASTENERS LIMITED
G Anand Babu
Senior Manager - Finance & Company Secretary
Place : Chennai
Date : July 18, 2024

ARTSON ENGINEERING LIMITED
CIN: L27290MH1978PLC020644
(A Subsidiary of Tata Projects Limited)
Regd. Office: 2nd Floor, One Boulevard, Lake Boulevard Road, Hiranandani Business Park, Powai, Mumbai - 76, MH.
Tel: 022-68255600; Email: investors@artson.net; website: www.artson.net

EXTRACT OF THE STATEMENT OF UN-AUDITED FINANCIAL RESULTS (UFR) FOR THE QUARTER ENDED 30th JUNE 2024

(Rs. In Lakhs unless otherwise stated)

S. No.	Particulars	Quarter Ended			Year Ended
		30-06-2024 (Unaudited)	31-03-2024 (Refer note 3)	30-06-2023 (Unaudited)	
1.	Total Income from Operations	2497.39	2487.40	4188.76	12812.04
2.	Net Profit/ (Loss) for the period before tax	(68.85)	20.22	81.69	230.38
3.	Net Profit/ (Loss) for the period after tax	(49.34)	131.85	103.10	605.20
4.	Total Comprehensive Income for the period	0.88	3.70	-0.04	3.51
5.	Equity Share Capital	369.2	369.2	369.2	369.2
6.	Reserves as shown in audited balance sheet of previous year	-	-	-	-277.68
7.	Earnings Per Share (of Re. 1/- each)				
1.	Basic	(0.13)	0.36	0.28	1.64
2.	Diluted	(0.13)	0.36	0.28	1.64

- The above financial results for the quarter ended 30th June 2024 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 17th July 2024.
- The Company operates in only one business segment viz. Supply of Equipment's, Steel Structures, Site Services for Mechanical Works.
- The figures for the quarter ended 31st March 2024 are the balancing figures between the audited figures in respect of full financial year ending 31st March 2024 and the published unaudited year to date figures up to period ended 31st December 2023.
- The Company have significant accumulated losses as of 30th June 2024.

The Management, including the Board of Directors of the Company, performed an assessment of the Company's ability to continue as a going concern. Considering the following aspects, the Management and the Board of Directors have assessed that the Company would be able to meet its cash flow requirements for the next twelve months from the date of these financial results and have accordingly, prepared this statement on a going concern basis:

- Tata Projects Limited, Holding Company has provided a letter of support to provide adequate business, financial and operational support to the Company to enable it to meet its financial obligation and to continue its operations.
- Review of the approved business plan and the future cash flow projections.

For and on behalf of the Board of Directors
Sd/-
Vinayak Pai
Chairman
Date : 17th July 2024
Place : Mumbai

INVITATION TO THE REMAINING PUBLIC SHAREHOLDERS TO AVAIL THE EXIT OPPORTUNITY UNDER EXIT OFFER

TCI DEVELOPERS LIMITED
Corporate Identification Number (CIN): L70102TG2008PLC059173
Registered Office: Flat No. 306-307, 1-8-271 to 273, 3rd Floor, Ashoka Bhoopal Chambers, S. P. Road, Secunderabad, Telangana - 500003 | Tel. No.: +91- 40-27840104 | Fax. No.: +91- 40-27840163
Contact Person: Ms. Saloni Gupta, Company Secretary & Compliance Officer
Email id: secretarial@tcidevelopers.com | Website: www.tcidevelopers.com

Dear Residual Public Shareholder,
(This public invitation shall be read in continuation of and read in conjunction with and all capitalized terms used in this public invitation shall have the same meaning as ascribed to it in Detailed Public Announcement dated September 02, 2022 published on September 05, 2022 ("DPA"), the Letter of Offer dated September 05, 2022 ("LOF"), Post Offer PA dated September 21, 2022 ("Post Offer PA"), Exit Offer Public Announcement dated November 03, 2022 ("Exit Offer PA"), Exit Letter of Offer dated November 11, 2022 ("ELOF") and Corrigendum to the public announcement dated November 17, 2023 and May 31, 2024.

This invitation of the Company is being issued for and on behalf of TDL Real Estate Holdings Limited ("Promoter Acquirer"), and other members of promoter and promoter group of TCI Developers Limited to the remaining Public Shareholders ("Residual Public Shareholders") of TCI Developers Limited (the "Company") in adherence with Regulation 27(1)(a) and all other applicable regulations of the Delisting Regulations.

This is to inform to all Residual Public Shareholders that the Equity Shares of the Company have been delisted and trading in the Equity Shares of the Company has been discontinued trading w.e.f. November 11, 2022 ("BSE and NSE Date of Discontinuance of Trading") and the above referred security symbol will be delisted from BSE and NSE with effect from November 18, 2022 ("BSE and NSE Date of Delisting").

In terms of Regulation 27(1)(a) read with Regulation 26 and all other applicable Regulations of the Delisting Regulations, the Promoter Acquirer is inviting the Remaining Public Shareholders to avail the exit opportunity during the one-year exit window after delisting of Equity Shares.

The Residual Public Shareholders who have still not tendered their Equity Shares, can tender their Equity Shares to the Promoter Acquirer at the **Exit Price of Rs. 400/-** (Indian Rupees Four Hundred Only) during the extended period from **June 01, 2024 till May 31, 2025** (both days inclusive) (the "Exit Window") subject to the terms and conditions provided in ELOF. The Residual Public Shareholders are required to ensure that their Exit Application Form, together with the necessary enclosures, as per ELOF, is received by the Registrar to the **Exit Offer on or before May 31, 2025**.

In case of non-receipt of said Exit Application Form / ELOF or if the same has been misplaced, the Residual Public Shareholders may obtain a copy of the same by writing to the Registrar to the Exit Offer. Copy of the ELOF can also be downloaded from the websites of the BSE at www.bseindia.com, NSE at www.nseindia.com and Company at www.tcidevelopers.com.

A follow-up email for the quarter ended June 2024, has been sent to all the remaining Residual Public Shareholders in compliance with Regulation 27(1)(b) of the Delisting Regulations.

The Promoter Acquirer will make the payment by way of electronic credit to Residual Public Shareholders who have validly tendered their Equity Shares in Exit Offer following the receipt and verification of duly filled Exit Applications Form(s) (together with necessary enclosures, if any and receipt of the Equity Share(s) in the Special Depository Account / receipt of physical share certificate(s) (along with duly filled in transfer deed(s) as applicable) by the Registrar to the Exit Offer.

Any Residual Public Shareholders seeking any other assistance in connection with their shareholding like issue of duplicate share certificate, rectification of name, transmission of shares, deletion of name of a shareholder in case of joint shareholding, etc. may contact the Registrar to the Exit Offer.

The Promoter Acquirer accept full responsibility for the information contained in this Public Invitation and confirms that such information is true, fair and adequate in all material aspects.

MANAGER TO THE OFFER	REGISTRAR TO THE EXIT OFFER
SAFFRON emerging ideas SAFFRON CAPITAL ADVISORS PRIVATE LIMITED 605, 6th floor, Centre Point, Andheri Kurla Road, J.B. Nagar, Andheri (East) Mumbai - 400 059, Maharashtra, India. Telephone: +91 22 4973 0394 Fax: NA E-mail: delistings@safronadvisors.com Website: www.safronadvisors.com Investor grievance: investorgrievance@safronadvisors.com SEBI Registration Number: INM 000011211 Validity of Registration: Permanent Contact Person: Amit Wagle/ Gaurav Khandelwal	KFINTECH KFIN TECHNOLOGIES LIMITED Selenium Tower - B, Plot 31 & 32, Gachibowli, Financial District, Manakampuda, Serilingampally, Hyderabad - 500 032, Telangana, India. Telephone: +91 40 6716 2222 / +91 40 7961 1000 Toll Free No: 1-800-3094-001 Fax: +91 40-23001153 Email: tcidevelopers@kfinetech.com Website: www.kfinetech.com Investor Grievance Email: einward.ris@kfinetech.com Contact Person: Mr. Murali Krishna M SEBI Registration Number: INR000002221
For and on behalf of the Board of Directors of TDL Real Estate Holdings Limited (the Promoter Acquirer)	
Sd/- Urmila Agarwal	Sd/- Karanjit Singh
Sd/- Ishwar Singh Sagar	

Place: Gurugram
Date: July 17, 2024
AdBaz

ELECON ENGINEERING COMPANY LIMITED
CIN : L29100GJ1960PLC001082
Regd. Office : Anand - Sojitra Road, Vallabh Vidyanagar - 388 120, Gujarat.
Ph : (02692) 238701 / 238702 Email : investor.relations@elecon.com Website : www.elecon.com

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED ON 30th JUNE, 2024 (₹ in Lakhs)

Sr. No.	Particulars	STANDALONE		CONSOLIDATED			
		Quarter Ended		Quarter Ended			
		30-06-2024 (Unaudited)	30-06-2023 (Unaudited)	30-06-2024 (Unaudited)	30-06-2023 (Unaudited)		
1	Total Income from Operations	29,342	32,438	159,967	39,236	41,434	193,742
2	Net Profit / (Loss) for the period (before taxes, Exceptional and/or Extraordinary items)	7,387	8,128	40,613	9,415	9,447	46,538
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	7,387	8,128	40,613	9,415	9,447	46,538
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	5,510	6,090	30,316	7,336	7,296	35,558
5	Total Comprehensive Income for the period	5,475	6,074	30,181	7,242	7,183	35,858
6	[Comprising Profit / (Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)]						
7	Equity Share Capital Paid-up Equity Share Capital (Face Value of the share ₹ 2/-)	2,244	2,244	2,244	2,244	2,244	2,244
8	Reserves (excluding Revaluation Reserves)	-	-	132,507	-	-	158,159
	Earnings per share (of ₹ 2/- each) (for continuing and discontinuing operations)						
	(a) Basic (₹)	4.91	5.43	27.02	6.54	6.50	31.69
	(b) Diluted (₹)	4.91	5.43	27.02	6.54	6.50	31.69

- Notes:**
- The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of the BSE Limited (www.bseindia.com), the National Stock Exchange of India Limited (www.nseindia.com) and on Company's website (www.elecon.com)</

